



ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான
முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2019(II)

காலம் - 03
மணித்தியாலங்கள்

அரசியலமைப்புச் சட்டமும் நிர்வாகச் சட்டமும்
(01-I)

විකාශ අංකය
Index No / சுட்டெண்

- ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்கவும்.
- ஒரு வினாவுக்கு 20 புள்ளிகள் வீதம் மொத்த புள்ளிகள் 100.

1. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அனைத்து நபர்களின் "அடிப்படை உரிமைகளை" பாதுகாப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை கொண்டுள்ளதுடன் மேலும் கூறப்பட்ட ஏற்பாடுகளை பரந்த அளவில் பொருள்கோடல் செய்வதன் மூலம் நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டத்தை வலுப்படுத்தியுள்ளன. இக்கூற்றுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமை வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை கொண்டு கலந்துரையாடவும். (20 புள்ளிகள்)
2. நிர்வாகச் சட்டத்தில் வலுவிகழ்தல் கோட்பாட்டின் (Doctrine of Ultra Vires) அர்த்தம் என்ன என்பதையும் நீதிமன்றங்கள் நிர்வாக நடவடிக்கைகளை மீளாய்வுசெய்யக்கூடிய சூழ்நிலைகளையும் பற்றி விளக்கவும். (20 புள்ளிகள்)
3. 1978 அரசியலமைப்பில் அவ்வப்போது செய்யப்பட்ட திருத்தங்கள் மீது கவனம் செலுத்தி, பகிரங்க சேவை மற்றும் பகிரங்க சேவை அலுவலர்கள் தொடர்பாக 1978 ஆண்டு அரசியலமைப்பின் கீழ் செய்யப்பட்ட ஏற்பாடுகளை பகுப்பாய்வு செய்க. (20 புள்ளிகள்)
4. i. அரசியலமைப்புச் சட்டத்தினுள் நீதித்துறைச் சுதந்திரம் (Independence of the Judiciary) என்றால் என்ன என்பதை சுருக்கமாக விளக்குக. (5 புள்ளிகள்)
ii. நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் செய்யப்பட்ட ஏற்பாடுகளின் போதுமான தன்மையைப் பற்றி கலந்துரையாடுக. (15 புள்ளிகள்)

5. நிர்வாகச் சட்டமானது நிர்வாக அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்யும் போது "இயற்கை நீதிக் கோட்பாடுகளை (Principles of Natural Justice)" பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இயற்கை நீதிக் கோட்பாடுகளைப் பாதுகாக்க நிர்வாக அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்குக. (20 புள்ளிகள்)
6. 1978 அரசியலமைப்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அரசு கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் என்ன என்பது பற்றி விளக்குக. (20 புள்ளிகள்)
7. பின்வரும் தலைப்புகளில் நான்கிற்கு (04) சிறு குறிப்புகளை எழுதவும்.
- நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள்
 - இலங்கைக் குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு
 - சிறப்புரிமை எழுத்துகள் (Prerogative Writs)
 - பிரகடன உத்தரவு (Declaratory Order)
 - மாகாண சபை முறை
- (5X4 = 20 புள்ளிகள்)
